

# இரவைப் பாதுகாக்க ஒளி

பொறுப்பான வெளிப்புறஒளி நடைமுறைகளுக்கு ஐந்து கோட்பாடுகள்

ஒளி பயனுள்ளதாகவும் அவசியமாகவும் கருதப்பட்டால், தடுக்க இந்த வழிகாட்டுதல்களைப் பின்பற்றுங்கள், அல்லது அது சாத்தியமில்லாதபோது, ஒளி மாசுபாட்டைக் குறைக்கவும்.

பயனுள்ளது	எல்லா ஒளிக்கும் தெளிவான நோக்கம் இருக்க வேண்டும். ஒளியை நிறுவுவதற்கு அல்லது மாற்றுவதற்கு முன், ஒளி தேவையா என்பதை தீர்மானிக்கவும். ஒளியின் பயன்பாடு வனவிலங்குகள் மற்றும் சுற்றுச்சூழல் உள்ளிட்ட பகுதிகளை எவ்வாறு பாதிக்கும் என்பதைக் கவனியுங்கள். நிரந்தரமாக நிறுவப்பட்ட வெளிப்புற விளக்குகளின் தேவையை குறைப்பதற்கான பிரதிபலிப்பு வண்ணப்பூச்சுகள் அல்லது சுய ஒளிரும் குறிப்பான்களை குறியீடுகள், தடைகள், மற்றும் படிக்கு பயன்படுத்துவதைக் சிந்தியுங்கள்.
இலக்கு	தேவைப்படும் இடத்திற்கு மட்டுமே ஒளி செலுத்தப்பட வேண்டும். ஒளி கற்றை திசையை சரியாக குறிவைப்பதை நோக்கமாக கொண்டு கேடயத்தை கவனமாக பயன்படுத்தவும், இதனால் அது கீழ்நோக்கி ஒளிருகின்றது மற்றும் அது தேவைப்படும் இடத்திற்கு அப்பால் சிந்தாது
குறைந்த ஒளி நிலைகள்	ஒளி தேவையானதை விட பிரகாசமாக இருக்கக்கூடாது தேவையான குறைந்த ஒளி அளவைப் பயன்படுத்தவும். சில மேற்பரப்புகள் விரும்பியதை விட இரவு வானத்தில் அதிக ஒளியைப் பிரதிபலிக்கும் என்பதால் மேற்பரப்பு நிலைமைகளை கவனத்தில் கொள்ளுங்கள்.
கட்டுப்படுத்தப்பட்டது	ஒளி பயனுள்ளதாக இருக்கும்போது மட்டுமே பயன்படுத்த வேண்டும் தேவைப்படும் போது ஒளி கிடைக்கவும், முடிந்தவரை மங்கலாகவும், தேவைப்படாதபோது அணைக்கப்படுவதை உறுதிப்படுத்த நேரக்கட்டுப்பாடு அல்லது நகர்வு அறிவிகள் போன்ற கட்டுப்பாடுகளைப் பயன்படுத்தவும்.
நிறம்	முடிந்தவரை வெப்பமான வண்ண விளக்குகளைப் பயன்படுத்துங்கள் குறுகிய அலைநீளம் (நீல-வயலட்) ஒளியின் அளவை தேவையான அளவுக்கு குறைக்கவும்.

உங்களுக்குத் தேவையான இடத்தில், தேவைப்படும்போது, தேவையான அளவு வெளிச்சம் பாவிக்கவும் அல்லது பாவிக்க வேண்டாம்.

சபை பிப்ரவரி 27, 2020 அன்று ஒப்புதல் அளித்தது